

சய்யிதுனா அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா பிளஸ்ரிஹில் அஸ்ஸு) அவர்கள் இலண்டனிலுள்ள முபாரக் பள்ளிவாசலில் 24 ஏப்ரல் 2020 அன்று ஆற்றிய ஜமுஆ பேருரையின் சுருக்கம்

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ - الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ - الرَّحْمَنِ الرَّحِيمِ - مَلِكِ يَوْمِ الدِّينِ - إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ -
إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ - صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كَتَبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كَتَبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٨٥﴾

أَيَّامًا مَعْدُودَاتٍ ۖ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ ۗ وَعَلَى الَّذِينَ

يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامِ مِسْكِينٍ ۖ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ ۗ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ ﴿١٨٥﴾

شَهْرٍ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ ۗ

فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۗ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ

وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ ۗ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿١٨٥﴾

ஹுஸூர் அவர்கள் கூறினார்கள்: நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் அது கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் ஆன்மீக மற்றும் ஒழுக்க ரீதியிலான பலவீனங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். எனவே கணிக்கப்பட்ட நாட்களில் (நோன்பு நோற்றுக் கொள்க). உங்களில் நோயாளியாகவோ, பயணியாகவோ இருப்பவர் (விடுபட்ட நோன்பை) மற்ற நாட்களில் நோற்க வேண்டும். இதற்குரிய ஆற்றலைப் பெறாதவர்கள் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். ஒருவர் முழுமையாக கட்டுப்பட்டு ஒரு நற்செயல் செய்வார் எனில் அது அவருக்கு நன்றே. நீங்கள் அறிவுடையவர் என்றால் நோன்பு நோற்பது உங்களுக்கு சிறந்தது. ரமலான் மாதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும். திருக்குர்ஆன் எல்லா மக்களுக்கும் நேர்வழி காட்டக் கூடியதும், நேர்வழியை தெளிவாக்கக் கூடியதும் (நன்மையை, தீமையை) பிரித்தரியக் கூடியதும் ஆகும்.

எனவே உங்களுள் அம்மாதத்தைக் காண்பவர் அதில் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் நோயாளியாகவோ, பயணியாகவோ இருப்பவர் (விட்டுப்போன நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிட்டு (நோற்கவும்). அல்லாஹ் உங்களுக்கு எளிதை விரும்புகின்றான். உங்களுக்கு கடினத்தை விரும்புவதில்லை. நீங்கள் எண்ணிக்கையை பூர்த்தி செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அவனை பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே இந்த கட்டளையை அவன் பிறப்பித்துள்ளான்.

ஹுஸூர் அவர்கள் கூறினார்கள்: நமது ஆன்மீக முன்னேற்றத்திற்காக அல்லாஹ் ரமலானின் நோன்புகளை வைத்துள்ளான். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

தக்வா என்றால் என்ன? இதற்கு விளக்கமளித்தவாறு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் ஓரிடத்தில் கூறுகின்றார்கள்:

தக்வா என்பது என்னவென்றால், மனிதன் இறைவனுடைய அனைத்து அமானிதங்களையும், ஈமானிய உடன்படிக்கைகளையும் அதே போன்று படைப்பினங்களின் அனைத்து அமானிதங்களையும், உடன்படிக்கைகளையும் இயன்ற வரை பேணி நடக்க வேண்டும். அதாவது உண்மையான ஈமான் என்பது என்னவென்றால், அல்லாஹ்வின் செய்த உடன்படிக்கையையும் நிறைவேற்ற வேண்டும். படைப்பினங்களுடன் செய்த உடன்படிக்கையையும் நூட்பமான முறையில் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் இதை தக்வா என்று கூற முடியும்.

அல்லாஹ் கூறுகின்றான்: இந்த ரமலான் மாதம் ஏன் வந்துள்ளது என்றால் மேலும் நோன்பு நோற்பதன் பக்கம் சிறப்பாக ஏன் கவனமூட்டப்பட்டுள்ளது என்றால் வருடத்தின் 11 மாதங்களில் இந்த உரிமைகளை வழங்குவதில் ஏற்பட்ட கவனக் குறைவுகளையும், குறைகளையும் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் பக்கம் முழுமையான கவனத்தை செலுத்தியவாறு நிறைவேற்றுங்கள். மேலும் இதுவே ரமலான் மற்றும் நோன்பின் நோக்கமும் ஆகும். மனிதன் இந்த நியயத்துடனும், இந்த நோக்கத்தை அடைவதற்காகவும் நோன்பு நோற்றால் மேலும் ரமலானை நல்ல எண்ணத்துடன் கடந்தால் அந்நிலையில் அந்த மாற்றம் தற்காலிக மாற்றமாக இருக்காது. மாறாக, ஒரு நிரந்தர மாற்றமாக அது இருக்கும்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த நபர் அல்லாஹ்வின் வழியில் அவனது அருளை வேண்டியவாறு நோன்பு நோற்கின்றாரோ அல்லாஹ் அவரது முகத்திற்கும் நெருப்பிற்கும் இடையில் 70 ஆண்டுகளுக்கான தூரத்தை ஏற்படுத்தி விடுகின்றான்.

நோன்பு என்பது வெறும் 30 நாட்களுக்கு தக்வாவை ஏற்படுத்துவதில்லை. மாறாக, உண்மையான நோன்பு 70 ஆண்டுகள் வரை தனது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்த கணக்கின் அடிப்படையில் நாம் பார்த்தால், எந்த நபர் உண்மையான பயனைப் பெறுவாரோ மேலும் நோன்பின் ஆன்மாவை புரிந்தவராக நோன்பை நோற்பவராக இருப்பாரோ அவர் முழு ஆயுட்காலத்திற்கும் இந்த பரக்கத்திலிருந்து பயன் பெறக்கூடியவராக இருப்பார். அல்லாஹ் நோன்பில் வைத்த நன்மைகளிலிருந்து பயன் பெறுவார்.

ஹுஸூர் அவர்கள் கூறினார்கள்: இன்றைய நாட்களில் பரவி வரும் இந்த தொற்றுநோய் வைரலானது அரசாங்கத்தின் சட்டத்தின் கீழ் பெரும்பாலான மக்களை வீடுகளில் அடைத்துள்ளது. உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் குத்தாடும் அஹ்மதிய்யாவின் கீழ் தன்னார்வ தொண்டர்களின் மூலம் எங்கெல்லாம் உதவிக்கான அவசியம் உள்ளதோ மேலும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவையின் பொருட்கள் எங்கெல்லாம் தேவையுள்ளதோ அதை சென்றடையச் செய்வதற்காகவும், ஏனைய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும், மருந்துகள் கிடைப்பதற்காகவும் அவர்கள் முயற்சி செய்கின்றனர். எனவே மனித இனத்திற்கு தொண்டாற்றுவதற்கு இன்று உருவாகியுள்ள இந்த எண்ணம் எப்பொழுதும் நம்முள் நிலைபெற்றிருக்க வேண்டும். அசாதாரண சூழலில் மட்டுமே உருவாகக் கூடியதாக இருக்கக்கூடாது.

இதுமட்டுமல்லாமல் இதனால் ஆன்மீக நன்மைகளும் உள்ளன. அது என்னவென்றால், நாங்கள் வீடுகளில் அமர்ந்திருக்கின்றோம். தொழுகைகளை ஜமாஅத்தான நிறைவேற்றி வருகின்றோம். மேலும் தொழுகைகளுக்குப் பிறகு சுருக்கமான தர்ஸும் நடைபெறுகின்றது. நாங்கள் ஒன்றாக அமர்ந்து குத்பாவை கேட்கின்றோம். மேலும் MTA வில் வேறு சில நிகழ்ச்சிகளையும் நாங்கள் பார்த்து வருகின்றோம் என்று மக்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், ரமலான் முழுவதும் நிலைபெற்றிருந்தால் இதேபோன்று ஜமாஅத்தாக தொழுவதற்கும், தர்ஸ் கொடுப்பதற்கும் மேலதிகமான கவனத்தை செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு சின்னச் சின்ன மார்க்க விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். நான் இதற்கு முன்பு ஒரு குத்பாவில் கூறியதுபோன்று இந்த சூழலின் மூலம் நீங்கள் உங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பிள்ளைகளின் அறிவையும் வளர்க்கச் செய்ய வேண்டும். மேலும் துஆவின் பக்கம் கவனம் செலுத்தியவாறு குறிப்பாக அல்லாஹ்விடத்தில் கருணையை வேண்ட வேண்டும். உங்களுக்காகவும் வேண்டுங்கள். உலகத்திற்காகவும் கருணையை வேண்டுங்கள்.

எனவே அல்லாஹ் நமக்கு வழங்கி வருகின்ற இந்த நாட்களிலிருந்து முழுமையான முறையில் பயனடைய வேண்டும். இந்த நேரம் எப்படிப்பட்ட நேரம் என்றால் இதில் நாம் பிள்ளைகளையும் அதிகம் அதிகமாக இறைவனுக்கு அருகில் கொண்டு செல்ல முடியும். எனவே நமது வீடுகளை ஒவ்வொரு அஹ்மதி குடும்பமும் இந்த நாட்களில் இதன் பக்கம் சிறப்பான கவனம் செலுத்துவது அவசியமாகும். அப்போதுதான் நம்மால் அதிகம் அதிகமாக அல்லாஹ்வின் அருளை ஈர்க்க முடியும். மேலும் நல்ல முடிவும் ஏற்படும். அல்லாஹ் இறையச்சத்தின் உண்மைத்துவத்தை புரிவதற்கும் அதன்படி செயலாற்றுவதற்கும் நமக்கு நற்பாக்கியத்தை வழங்குவானாக.

ஹுஸூர் அவர்கள் கூறினார்கள்: இன்றைய நாட்களில் வைரஸ் நோயின் காரணமாக மக்கள் கேள்வி கேட்கின்றனர். தொண்டை வரண்டு விடும். அதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே நாங்கள் நோன்பு வைக்க வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்கின்றனர். நான் பொதுவாக எந்தத் தீர்ப்பும் வழங்குவதில்லை. நான் இது தொடர்பாக அவர்களுக்கு பொதுவாக இவ்வாறு பதில் எழுதுகின்றேன். அதாவது நீங்கள் உங்களது நிலைமைகளைப் பார்த்து சுயமே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். தூய உள்ளம் படைத்தவராகவும், இறையச்சத்தின் வழிகளில் நின்று கொண்டும் உங்களது உள்ளத்திடமே நீங்கள் மார்க்கத் தீர்ப்பு கேளுங்கள்.

திருக்குர்ஆனின் தெளிவான வழிகாட்டல் என்னவென்றால், நோயாளியாக இருந்தால் நோன்பு நோற்கக் கூடாது. நோயாளியாக ஆகி விடுவோம் என்ற சாத்தியக்கூறின் அடிப்படையில் நோன்பை விடுவது தவறாகும்.

நோன்பு நோற்றால் கஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர் கூறியிருப்பதாக ஒருவர் கூறினால் நான் அவரிடம் கூறுவேன். நான் பலதரப்பட்ட மருத்துவ வல்லுநர்களுடன் கருத்து கேட்டேன். மருத்தவர்கள் வழங்கியுள்ள கருத்துக்களில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஆக பல தரப்பட்ட கருத்துக்களைப் பார்த்த பிறகு நோன்பு வைப்பதால் எந்த தவறும் இல்லை என்ற கருத்தே ஏற்பட்டுள்ளது. ஆயினும் சிறிதளவு சந்தேகம் இருக்குமென்றால் உடனடியாக நோன்பை கைவிட்டு விடுங்கள். நோன்பை திறக்கும்போதும், வைக்கும்போதும் தண்ணீர் பயன்படுத்துங்கள். எனவே வீணாக காரணமிற்றி நோன்பை விடுவது சரியல்ல.

எனவே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸ்ஹ் (அலை) அவர்கள் குறிப்பிடுகின்ற சாக்குப்போக்குளை தேடுபவர்களின் வட்டத்தில் நாம் வந்துவிடக்கூடாது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆயினும் தற்காப்பு அவசியமாகும். ஒவ்வொருவரும் தனது மனசாட்சியிடம் தீர்ப்பு பெற்றுக் கொள்ளட்டும்.

ஹுஸூர் அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்பதற்கு அல்லாஹ்விடத்தில் நற்பாக்கியத்தை வேண்டியவாறு துஆ செய்யுங்கள். மேலும் இந்த நாட்களில் மிக அதிகமாக துஆ செய்யுங்கள். அல்லாஹ் மனிதர்களுக்கு அறிவை வழங்கட்டுமாக. இறைவனை அடையாளங்கண்டு கொள்ளக்கூடியவர்களாக ஆகட்டுமாக. அல்லாஹ் இந்த உலகிலிருந்து இந்த தொற்று நோயை விரைவாக ஒழிக்கட்டுமாக. உலகின் மீது அல்லாஹ் கருணை காட்டுவானாக. மேலும் அஹ்மதிகளாகிய நாமும் அல்லாஹ் மற்றும் அவனது அடியார்களுக்குரிய உரிமைகளை தகவாவின் வழியில் நடந்து நிறைவேற்றுபவர்களாக திகழ்வோமாக. ரமலானின் பரக்கத்திலிருந்து முழுமையாக பயன் பெறக்கூடியவர்களாக திகழ்வோமாக.

இதனையும் நினைவில் கொள்ளுங்கள். அதாவது இன்றைய நாட்களில் உலகின் சூழல்கள் மாறி வருகின்றன. இந்த தொற்று நோயின் காரணமாக உலகின் பொருளாதார நிலைமைகள் மிகவும் சீர்கெட்டு விட்டன. இன்றைய நாட்களில் இருப்பதைப் போன்ற பொருளாதார சூழல்கள் வரும்போது பிறகு போருக்கான வாய்ப்புகளும் அதிகரித்து விடுகின்றன. மேலும் உலகவாதிகளின் அரசாங்கங்கள் தங்களின் நலன்களை சரி செய்து கொள்வதற்கு தீர்வாக உலகியல் திட்டங்களை காரணிகளாக ஆக்கிக் கொள்கின்றனர். தனது நாட்டு மக்களின் கவனத்தை அகற்றுவதற்காக மேலும் கஷ்டங்களில் ஆழ்த்துவதற்குரிய விஷயங்களைப் பேசுகின்றனர். அதன் காரணமாக இந்த மக்கள் மேலும் நாசத்திற்கு உள்ளாகி விடுகின்றார்கள். எனவே அல்லாஹ் வல்லரசு நாடுகளுக்கும் அறிவை வழங்குவானாக. அவர்கள் அறிவைக் கொண்டு செயல்பட்டுமாக. மேலும் உலகில் குழப்பமும் மேலும் அழிவும் வந்துவிடும் வகையில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கட்டுமாக.

உலகில் இப்பொழுது மிக வெளிப்படையாக பத்திரிகைகளிலும் கூட செய்திகள் வந்து விட்டன. விமர்சகர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அமெரிக்கா ஈரானிற்கு மிரட்டல் விடுத்துள்ளது. சீனாவின் மீது குற்றம் சுமத்திக் கொண்டே செல்கின்றனர். சீனாவிற்கு எதிராக வழக்கு தொடர விரும்புகின்றனர். மேலும் சீனாவுடன் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். மேலும் ஈரானுடன் நாங்கள் இவ்வாறு நடந்து கொள்வோம் என்றும் கூறுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் அமெரிக்க அரசாங்கம் அறிவுடன் நடக்க வேண்டும். ஏனைய அரசாங்கங்களும் அறிவுடன் செயல்பட வேண்டும். தற்போதைய சூழல்களில் தவறான எந்தவொரு நடவடிக்கையும் எடுத்து உலகை மேலும் அழிவின் பக்கம் கொண்டு செல்வதற்கு பகரமாக சரியான சிந்தனையுடன் சரியான திட்டம் வகுக்க வேண்டும். மேலும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவாறு மேலும் அல்லாஹ்விடம் குனிந்தவாறு மேலும் அல்லாஹ்விடத்தில் உதவி தேடியவாறு இந்த தொற்று நோயிலிருந்து தப்பிப்பதற்கு துஆ செய்ய வேண்டும். மேலும் முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் இந்த நோயின் சிகிச்சைக்காக விஞ்ஞானிகள் முயற்சிகள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அல்லாஹ் நமக்கு துஆக்கள் செய்வதற்கான நற்பாக்கியத்தை வழங்குவானாக. மேலும் நமது நிலைமைகளை சிறந்ததாக்கிக் கொள்வதற்கான நற்பாக்கியத்தையும் வழங்குவானாக. மேலும் உலகிற்கும் உலக வல்லரது அரசாங்கங்களுக்கும் அறிவுடன் தனது பாலிஸிகளை வகுக்கவும், எதிர்கால செயல் திட்டங்களை உருவாக்கவும் அல்லாஹ் நற்பாக்கியத்தை வழங்குவானாக. ஆமீன்.

اَلْحَمْدُ لِلّٰهِ مُحَمَّدٌ وَّ نَسْتَعِيْنُهُ وَّ نَسْتَغْفِرُكَ وَّ نُوْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوْذُ بِاللّٰهِ مِنْ شُرُوْرِ
 اَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ اَعْمَالِنَا مَنْ يَهْدِيْهِ اللّٰهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُّضِلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ اَنْ
 لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَنَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ. عِبَادَ اللّٰهِ رَحِمَكُمُ اللّٰهُ اِنَّ اللّٰهَ يَأْمُرُ بِالْعَدْلِ
 وَالْاِحْسَانِ وَاِيْتَاءِ ذِي الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَاۗءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
 اذْكُرُوا اللّٰهَ يَذْكُرْكُمْ وَاذْعُوْهُ يُسْتَجِبْ لَكُمْ وَلِذِكْرِ اللّٰهِ اَكْبَرُ -

மொழியாக்கம்: மவ்லவி அப்துர் ரஹ்மான் தாஹிர்